

Sundram Fasteners Limited REGISTERED & CORPORATE OFFICE

98-A, VII FLOOR DR. RADHAKRISHNAN SALAI, MYLAPORE, CHENNAI - 600 004, INDIA

TELEPHONE : +91 - 44 - 28478500 PAN : AAACS8779D

: L35999TN1962PLC004943 CIN

WEBSITE : www.sundram.com

Email: investorshelpdesk@sfl.co.in

September 23, 2021

National Stock Exchange of India Limited

Scrip Code - SUNDRMFAST Exchange Plaza, 5th Floor, Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex Bandra (East) Mumbai - 400 051

BSE Limited

Scrip Code - 500403 Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort Mumbai - 400 001

Dear Sir / Madam,

By Listing Centre

By NEAPS

Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 - Publication of newspaper advertisement on 11th Postal ballot Notice

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith a copy of the newspaper advertisements published in Business Standard (English) and Makkal Kural (Tamil) on September 23, 2021 (Thursday) with regard to the Notice of 11th Postal Ballot submitted with the Stock Exchanges on September 22, 2021 (Wednesday).

Thanking you,

Yours truly, For SUNDRAM FASTENERS LIMITED

R Dilip Kumar

Vice President - Finance & Company Secretary

Modi starts US visit, says time to strengthen ties



Prime Minister Narendra Modi leaves from New Delhi on Wednesday

PRESS TRUST OF INDIA New Delhi, 22 September

rime Minister Narendra Modi on Wednesday said his visit to the United States would be an occasion to strengthen the Comprehensive Indo-US Global Strategic Partnership and consolidate ties with Japan and Australia.

In a statement just before

he will conclude his visit with an address at the United Nations General Assembly focusing on the pressing global challenges including the Covid-19 pandemic, the need to combat terrorism, climate change and other important issues.

Modi emplaned for the United States this morning with his office tweeting a picture of him just before boarding leaving for the US, Modi said the plane for the US where he interest," the prime minister

will take part in a wide range of programmes.

"I will be visiting the USA from 22-25 September, 2021 at the invitation of His Excellency President Joe Biden of the United States of America. During my visit, I will review the India-US Comprehensive Global Strategic Partnership with President Biden and exchange views on regional and global issues of mutual

said. "I am also looking forward to meeting Vice President Kamala Harris to explore opportunities for cooperation between our two nations particularly in the area of science and technology," he said.

Modi said he will participate in the first in-person Quad Leaders' Summit along with President Biden, Australian Prime Minister Scott Morrison Japanese Premier Yoshihide Suga.

Kerala temple trust to face 25 yrs audit: SC

Gives 3 months' time for the audit to be completed

PRESS TRUST OF INDIA New Delhi, 22 September

The Supreme Court on Wednesday declined a plea filed by Shree Padmanabha Swamy temple trust, run by the Travancore royal family, seeking to exempt it from the audit of 25 years as ordered by the top court last year. A Bench headed by Justice UU Lalit said the audit should be completed as early as possible, preferably within three months.

"It is clear that the audit contemplated was not intended to be confined to the temple only but with respect to the trust. This direction has to be seen in light of the reports of the amicus curiae in the case as recorded in order dated 2015," said the bench, also comprising Justices S Ravindra Bhat and Bela M Trivedi. The court, however,

refrained from passing any order on the plea of the trust to exempt it from the administrative supervision of the Administrative Committee constituted by it saying that it requires factual analysis.

The Administrative Committee of the Shree Padmanabhaswamy Temple in Kerala had on September 17 told the apex court that it is in great financial stress and the offerings are not sufficient to meet the expenses, while seeking an audit of the templerelated trust run by the Travancore royal family. All temples in Kerala are closed and while this temple's monthly expenses are ₹1.25 crore, "we are able to hardly get ₹60-70 lakh. Therefore, we have sought certain directions," senior advocate R Basant, appearing for the committee, had said. The temple is in great financial stress and "we are not able to function", Basant had said.

Amarinder calls Rahul, Priyanka inexperienced

Former Punjab chief minister Amarinder Singh on Wednesday called Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi Vadra "inexperienced", and said he will pit a strong candidate against

state party **Ex-Punjab CM** chief strong name

says will field Naviot Singh against Sidhu Sidhu in upcoming Assembly polls.

Amarinder Singh had resigned as the Punjab CM recently amid infighting in the state Congress. In a series of interviews, he said the "Gandhi children" were quite "inexperienced" and their advisers were clearly "misguiding" them.

▶ FROM PAGE 1

G24 calls...

The global solution is aimed to users than from where they mentation of Pillar 1.

In a comment to the OECD Inclusive Framework Challenges Arising from the Digitalisation of the Economy, the developing countries grouping also recommended that no less than 30 per cent of these companies should be allocated to market jurisdictions where they have sales.

The Pillar 1 proposal talks about taxing companies with

profit margin above 10 per cent, which will be reviewed after seven years to cut the threshold to 10 billion euros.

gradual removal of unilateral pay more taxes in countries measures, simultaneous to revwhere they have customers or enue gains from the imple-

the proposed appropriate coordination between the applica-Secretariat on the Two-Pillar tion of the new international Solution to Address the Tax tax rules and the removal of digital services tax and other relevant similar measures on all companies should not be at once: rather removal or standstill of such unilateral meastax on non-routine profits of ures should be gradual and progressively alongside the implementation....on such companies," said the G24 in the comment.

Further, if developing coun-

20-billion-euro revenues and a tries are expected to withdraw from Indian banks for failed enue under Pillar 1, it added.

The G24 now pressed for a "The G24 is of the view that

BS SUDOKU # 3470								
			8					
		4	5	1	7	6		
Т			4	2				
				3			2	9
7		9			4		6	
		5						4
8	3		6					
		2				7		

SOLUTION TO #3469

4	9	8	1	6	7	2	5	3
		7						
5	2	6	3	8	9	1	4	7
1	5	9	6	3	4	8	7	2
7	4	2	9	1	8	3	6	5
		3						
2	6	5	4	9	3	7	1	8
9	7	1	8	2	6	5	3	4
8	3	4	5	7	1	6	2	9

Very hard **** Solution tomorrow

HOW TO PLAY

Fill in the grid so that every row, every column and every 3x3 box contains the digits 1 to 9

5

unilateral measures due to agreement on Pillars 1 and 2, ture development. there should be sufficient rev-

ging rights for source countries where the markets are on months of discussions with the basis of sales in their territories, despite no physical presence. However, the outline of the proposal only talks about top 100 companies. For these companies, a portion of their profits would be taxed in jurisdictions where they have sales. Between 20 and 30 per cent of non-routine profits above a 10per cent margin may be taxed. The G24 in its comment sought reallocation of profit of no less encompasses a blend of highly than 30 per cent on their nonroutine profits.

The G24 comment seems to suggest that the unilateral measures like the EL should be withdrawn only for those companies that will get covered under the Pillar 1 proposal now and pay tax to the market jurisdictions, said Akhilesh Ranjan, former member, Central Board of Direct Taxes.

Zee...

Goenka's appointment, however, will be subject to the necessary approvals from the nomiremuneration committee, the board, and shareholders of the merged company, the firm said.

In consideration of the existing promoters of ZEEL and their affiliates agreeing not to compete with the merged company, the promoters of Sony India will transfer around 2 per cent stake in such a way that the Subhash Chandra family will hold a total of 4 per cent in the merged entity. Consequently, Sony India will hold a 51 per cent stake in the merged entity, while Zee shareholders will cumulatively hold the remaining 49 per cent.

According to the term sheet. Chandra, who set up India's first private sector entertainment network, has the option to raise the stake up to 20 per cent. The family sold their stake in ZEEL to repay loans worth ₹13,000 crore, taken More on business standard.com

diversifications like infrastruc-

"We have engaged with India has been fighting for Sony in the past and this deal signed after severa Sony." Punit Goenka told an investor call in the evening. Geonka said the deal was subject to approvals from the Competition Commission of India and Sebi.

> Speaking about the transaction, R Gopalan, chairman, ZEEL, said the board had conducted a strategic review of the merger proposal between SPNI and ZEEL. "As a Board that accomplished professionals having rich expertise across varied sectors, we always keep in mind the best interests of all the shareholders and ZEEL. We have unanimously provided an in-principle approval to the proposal and have advised the management to initiate the due diligence process," Gopalan

Freshworks...

Confidence in the firm's ability was also evident from the fact that it upped the pricing of its shares in its initial public offering on Wednesday to \$36 apiece. This comes after Freshworks had only on Monday lifted the planned range of the offering from \$28

The shares began trading on the Nasdaq Global Select Market under the symbol "FRSH", and the offering is expected to close on September 24, subject to customary closing conditions.

Project Superstar

Inspiration for the IPO came from an unlikely source. Mathrubootham said: "The code name of our IPO was Project Superstar, named after the most successful movie star from Tamil Nadu, Rajnikanth. I want to express my love and gratitude to him for being my maanaseega Guru.'

'E' PROCUREMENT SYSTEMS

on website www.ireps.gov.in Tender Notice No. PCMM/EP/2021-22/47

SL. NO. 01: TENDER NO.04211098, SHORT DESCRIPTION OF ITEM: SELF PRIMING MONO BLOCK PUMP ASSLY, QUANTITY

SL. NO. 02: TENDER NO.04212252, SHORT DESCRIPTION OF ITEM: LOW MAINTENANCE LEAD ACID BATTERIES QUANTITY: AS PER TS.

SL. NO. 03: TENDER NO.02215448, SHORT DESCRIPTION OF ITEM: SET OF CYLINDRICAL ROLLER BEARING

SL. NO. 04: TENDER NO.04213991, SHORT DESCRIPTION OF ITEM: 60KVA TRANSFORMER, QUANTITY: AS PERTS. SL. NO. 05: TENDER NO.05215003A SHORT DESCRIPTION OF ITEM: PVC INSULATED RAILWAY SIGNALLING CABLE, QUANTITY: AS PER TS.

SL. NO. 06: TENDER NO.03213794B. SHORT DESCRIPTION OF ITEM: AXLE BOX PIVOT BUSH, QUANTITY: 1526 NOS. SL. NO. 07: TENDER NO.08215074, SHORT DESCRIPTION OF ITEM: BIO-DIESEL,

QUANTITY: 200 KLTR SL. NO. 08: TENDER NO.02211652, SHORT DESCRIPTION OF ITEM: SET OF CAR

WINDOWS LH & RH, QUANTITY: AS PER TS. SL. NO. 09: TENDER NO.02211044, SHORT DESCRIPTION OF ITEM: AOH KIT FOR ELGI COMPRESSOR, QUANTITY: 134

SL. NO. 10: TENDER NO.04211064A, CHARGER UNIT TRANSFORMER QUANTITY: 30 NOS.

SL. NO. 11: TENDER NO.09211008, SHORT DESCRIPTION OF ITEM: ALUMINIUM CHEQUERED PLATE, QUANTITY: 827 NOS. SL. NO. 12: TENDER NO.03212056, SHORT DESCRIPTION OF ITEM: POLY URETHANE SIDE BEARER PAD ASSLY, QUANTITY: 695

SL. NO. 13: TENDER NO.02211028A SHORT DESCRIPTION OF ITEM: SET OF ASSOCIATED COMPONENTS, QUANTITY 45 SETS.

SL. NO. 14: TENDER NO.02211213, SHORT DESCRIPTION OF ITEM: STEEL LOCK NUTS, QUANTITY: 77 SETS.

SL. NO. 15; TENDER NO. 05215123, SHORT DESCRIPTION OF ITEM: UNDERGROUND RAILWAY 06 QUAD CABLE, QUANTITY:

SL. NO. 16: TENDER NO.05215273, SHORT DESCRIPTION OF ITEM: PVC INSULATED RAILWAY SIGNALLING CABLE, QUANTITY: AS PERTS.

Tender Opening Date: 04.10.2021 for Sl. No. 01 to 03, 06.10.2021 for Sl. No. 04, 11.10.2021 for Sl. No. 05, **08.10.2021** for Sl. No. 06 11.10.2021 for SI, No. 07 to 10, 13.10.2021 fo SI. No. 11 & 12, 18.10.2021 for SI. No. 13 to 15 21.10.2021 for Sl. No. 16.

Regarding detailed notice, EMD, Purchase restrictions and detailed tender conditions please visit Website www.ireps.gov.in and www.eastcoastrail.indianrailways.gov.in Principal Chief Materials Manage



TATA CAPITAL HOUSING FINANCE LIMITED Contact Add: 11 Floor, Tower A, Peninsula Business Park, (022) 61827414, (022) 61827375 CIN No. U67190MH2008PLC18755.

(As per Rule 8(1) of the Security Interest Enforcement Rules, 2002) nereas, the undersigned being the Authorized Officer of the TATA Capital Housing Finan imited, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13(12) read with ule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a demand notice dated a below calling upon the Borrowers to repay the amount mentioned in the notice within 60 day rom the date of the said notice.

POSSESSION NOTICE (FOR IMMOVABLE PROPERTY)

The borrower, having failed to repay the amount, notice is hereby given to the borrower, particular and the public, in general, that the undersigned has taken Possession of the prop erty described herein below in exercise of powers conferred on him under section 13(4) of the aid Act read with rule 8 of the said Rules.

The borrower, in particular, and the public in general, are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the TATA Capita lousing Finance Limited, for an amount referred to below along with interest thereon a enal interest, charges, costs etc. from date of demand notice.

The borrower's attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, in

respect of time available, to redeem the secured assets.						
Loan	Name of Obligor(s)/Legal	Amount & Date of	Date of	Possession		
Account No	Heir(s)/Legal Representative(s)	Demand Notice	U	/s.13(4)		
10208474	Mr. PARANEE THARAN A	Rs.65,93,120/- (Rupees Sixty				
	(Borrower)	Five Lakh Ninety Three		21.09.2021		
	Mrs. ANITHA J	Thousand One Twenty Only)		21.09.2021		
	(Co-borrower)	& 02.06.2021				

Description of Secured Assets/Immovable Properties : SCHEDULE - A : All piece and arcel of House Building situated in Puducherry Registration District, Villianur Sub Registration District, Villianur commune panchayat, village No.32, Villianur Revenue Village as per Document RS.No.66/6, Cadastre No.533, As per settlement R.S.No.66/6/B, Cadastre No.533, measuring East to West south side 36 feet 06 Inches, North Side 21 feet 03 Inche South-North West side 61 feet, total extent of 1737 Sq.Ft., Plot No.2 & 3, including RCC House Building and shop bearing and bounded on the:- Boundaries:- North of: 20 fe New Street, South of: Plot No.1, East of: National Highway Road, West of: Plot No.4 SCHEDULE - B : RCC House Building and shop to be constructed in A – Schedule lan Plot Nos. 2 & 3, having an extent of 1737 Sq.ft. Situated within the Villianur Sul Registration District and Registration District of Pondicherry. Sd/- Authorised Office

Date: 21.09.2021 For Tata Capital Housing Finance Limited

YES BANK LIMITED

Regd. & Corporate Office: Yes Bank House, Off Western Express Highway Santacruz East, Mumbai - 400055. CIN: L65190MH2003PLC143249, -mail: communications@yesbank.in, Website: www.yesbank.in

POSSESSION NOTICE

for immovable property Rule 8 (1)

The undersigned being the authorised officer of YES Bank Limited ("Bank") under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 ("Act") and in exercise of the powers conferred under section 13(12) of the Act read with Rule 9 of the Security nterest (Enforcement) Rules 2002, had issued a demand notice dated 06-May-21 calling upon 1. SURESH VELLAISAMY, 2. BAGYAVATHI VELLAISAMY and DURGA PLASTICS in loan No. AFH003600179309 to

repay the amount mentioned in the notice Rs.12.33.137.79 (Rupees Twelve Lakh Thirty Three Thousand One Hundred Thirty Seven Paise Seventy Nine Only) as on 28-Apr-21 within 60 days from the date of eceipt of the said notice. The Borrower / security providers having failed to repay the amount, notice is hereby given to the Borrower/ security providers and to the public in

general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him/her unde Section 13(4) of the said Act read with Rule 8 of the said rules on the The Borrower / security providers in particular and the public in general is

nereby cautioned not to deal with the property mentioned below and any dealings with the said property will be subject to the charge of the Bank for an amount of Rs.13,05,228.00/ (Rupees Thirteen Lakh Five Thousand and Two Hundred and Twenty Eight Only) as on 15.09.2021, together with all the other amounts outstanding including the costs, charges expenses and interest thereto. Please note that under Section 13 (8) of the aforesaid Act, in case our dues

together with all costs, charges and expenses incurred by us are tendered at any time before the date fixed for sale or transfer, the secured asset shall not be sold or transferred by us, and no further step shall be taken by us for transfer or sale of that secured asset.

Details of the property mortgaged

Details of the security/security interest details of the mortgaged property The Mortgagor have mortgaged below detailed premises for securing the credit facility:- All the piece and parcel of land situated at Site No: 96, S.F. No: 48/1,2 & 3, Site No: 96, S.F. No: 48/1,2 & 3, Perur Chettipalayam Village, Coimbatore, Tamil Nadu-509378

For Yes Bank Limited Date: 18.09.2021 (Authorized Officer)



Sundram Fasteners Limited

Registered office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004 Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510 shelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

NOTICE OF ELEVENTH POSTAL BALLOT

Pursuant to Section 110 read with Section 108 of the Companies Act, 2013, Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, approval of the members of the Company is being sought by Postal Ballot by way of voting through electronic means (remote e-voting) offered by National Securities Depository Limited (NSDL) for the item as set out in the Notice of Postal Ballot dated September 16, 2021.

In view of the impact of Covid-19 Pandemic, the Ministry of Corporate Affairs (MCA) vide Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No.17/2020 dated April 13, 2020 read with Circular No.22/2020 dated June 15, 2020, Circular No. 33/2020 dated September 28, 2020, Circular No. 39/2020 dated December 31, 2020 and Circular No 10/2021 dated June 23, 2021 (collectively referred to as "MCA Circulars"), had advised companies to conduct postal ballot by sending e-mails to all its shareholders who have registered their email addresses with the Company or depository / depository participants Consequently, the notice of 11th Postal Ballot has been sent to members who have registered their e-mail addresses and is not being sent to members who have not registered their e-mail addresses. Further, the communication of assent / dissent of the members will only take place through the remote e-voting system. This Postal Ballot is accordingly being initiated in compliance with the MCA Circulars.

Members may note the following information:-

The cut-off date for determining the eligibility to vote through electronic means (remote e-voting).	Friday, September 17, 2021
Date of sending e-mail to all the shareholders who have registered their e-mail addresses with depositories or with the Company.	Wednesday, September 22, 2021
Date of commencement of voting (remote e-voting)	Wednesday, September 22, 2021, 9:00 am (Indian Standard Time)
Date of closure of voting (remote e-voting)	Thursday, October 21, 2021, 5.00 pm (Indian Standard Time)

The Board of Directors of the Company has appointed Sri K Sriram, Partner, M/s. S Krishnamurthy & Co., Company Secretaries, as the Scrutiniser for conducting the postal ballot process (remote e-voting) in a fair and transparent manner. The Postal Ballot Notice is available on the website of the Company at http://sundram.com/investors.php and the same will be available in the website of NSDL at http://www.evoting.nsdl.com till Thursday, October 21, 2021.

In case of any query / grievance in respect of voting by remote e-voting, the members may contact the Registrar and Share Transfer Agent, Sri S Sriram, Deputy General Manager, Integrated Registry Management Services Private Limited, Kences Towers, 2nd Floor, No.1, Ramakrishna Street, North Usman Road, T.Nagar, Chennai – 600 017, Telephone:91-44-28140801 803.E-mail: srirams@integratedindia.in.

Any query / grievance in relation to voting by electronic means, the members may also refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com (or) call on toll free no. 1800-1020-990 and 1800-22-44-30 or send a request at evoting@nsdl.co.in.

The results of the postal ballot (remote e-voting) will be declared at its registered office and will be displayed in the notice board of the Company within 2 working days of conclusion of the postal ballot process. The results shall be communicated to the stock exchanges and shall also be posted on the Company's website - http://sundram.com/investors.php.

Chennai R Dilip Kumar September 23, 2021 Vice President – Finance & Company Secretary

நீர்நிலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

இயற்கை

மிதக்கும்

முன்னர்

நகரா**ட்**சி

ஒரு

அரசின் நீர் வளத் து றை னீயர் என் ஜி க ள் நீர்நிலைகளில<u>்</u> நடந்து சென்று ஆய்வு செய்ய என்று வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. **த**மிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்

கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 34 நீர்வள ஆறுகளும், கீழ் ஆதாரத்துறையின் 90 அணைகளும், 14,138 ஏரிகளும் உள்ளன. தற்போ<u>து</u> வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ளதால் அனைத்து நீர்நிலைகளும<u>்</u> உறுதியான நிலையில் செய்து உள்ளதை உறுதி கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக தமிழகம்

முன் னெச்சரிக்கை குறி<u>த்த</u>ு நடவடிக்கைகள<u>்</u> அலுவலர்களுக்கு ரி வரைக வழங்கப்பட்டுள்ளன.

🛨 அனைத்து அணைகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின<u>்</u> கரைகளில் நீர்வளத்துற<u>ை</u> என்ஜினீயர்கள் (செயல்) நடந்தே சென்று ஆய்வு செய்து கரைகளில் உடைப்பு வண்ணம் நடவடிக்கைகளை உரிய மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணை மற்றும் ஏரிகளின் மதகுகள் கதவகள். சரிவர இயங்கு கின்றனவா? என்பதை அவர்கள் உறுதி செய்வதோடு, அவைகளை சரிசெய்து உடனடியாக உரிய பகைப்படங்களடன் அரசுக்கு அக்டோபர்

ஆன்லைன் மூலம் இ–ஏல முறையில் சொத்து விற்பனை

kotak° Kotak Mahindra Bank கோடக் மஹிந்திரா பேங்க் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 27BKC, C 27, G – பிளாக், பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரா (கி), மும்பை

அண்ணா சாலை, சென்னை–600 006. (இந்தியா கரேஜ் மகிந்திரா கார் ஷோரும் அருகில்)

அசையா சொத்துக்கள் விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு

அசையா சொத்துக்கள் விற்பணைக்கான விற்பணை அறிவிப்பு கடனீட்டும் சொத்துக்களை சொக்கமாக்குக் மற்றும் கடனீட்டும் சொத்துக்களை சொக்கமாக்குக் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டும் செரத்து மீதான உரிமை அமலாக்க உடம் 2002 மற்றும் கடனீட்டு செரத்து மீதான உரிமை அமலாக்க உடம் 2002 மற்றும் கடனீட்டு செரத்து மீதான உரிமை அமலாக்க உடம் 2002 மற்றும் கடனீட்டு செரத்து மீதான உரிமை முலைக்கம்) விதி 2002 விதி 8(5)—ன்கீழ் அசையா சொத்துக்களை விற்பணை செய்ய இடரவை விற்பணை அறிவிப்பு சித்டியேங்கள்ள செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கோடக் மறிந்திரா பேங்க் லியிடெட்டிற் அகைப்பட்டுள்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கிற வியர்பட்டுக்கு அரையா சொத்துக்கள் கோடக் மற்றித்திரா பேங்க் லியிடேட்டின் அங்கேரிக்கப்பட்ட அதிகாரியால் கவாதீன் செய்யப்பட்டு என்று பெறுவங்களுக்கு பெறுறும் கடன்தார் (கர்) மற்றும் கதுரவாத்தார்கள் கேரு கதின்றிக்கு மடியில் கடைத்திரும் கடன் குறிப்பகையும் இத்த அறிவிப்பு முலம் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கிறக்கள் அடை "எங்கு வியருக்குக்கு அப்படியே" என்ற அடிப்படையில் பிவறுவதற்காக குடுமற்ற கடன் அக்கு விருக்கப்பட்டுள்ள கிறக்கை குடர்கள் கடிய கட்களால் அடமானம் வக்கப்பட்டுன்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கிறகைகள் அடிப்படுகள் அடிப்படுக்கு விறக்கப்பட்டுள்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கிறக்கை குடர்கள் கடியக்கள் அடமானம் வக்கல்பட்டுன்ள கீழ் விவரிக்கப்பட்டுள்ள கடைகள் அடிப்படுக்கு விறக்கப்பட்டுள்ள அடையில் நடியக்கு கொண்டுக்கு அடியக்கு இருக்கு கிறக்கள் மற்றும் கண்டியக்கும் அடிப்பட்டுக்கு விறக்கம் கட்டிய மன்கைப்பட்டுள்ள கிறக்கம் கடியக்கும் அடிப்படுக்கு கிறக்கள் கடியக்கும் அடிப்பட்டுக்கு கிறக்கள் கட்டிய கட்டிய கடியக்கும் அடிப்பட்டுக்கு இருத்து இருத்து இருத்து கேருக்கும் தேர்ப்படிற்க கைக்கும் அடிப்பட்டுக்க கடைக்கும் அடிப்படுக்கு குறப்படில் கடைக்கு அன்கு கட்டிய கொற்கம் கடியில் அன்கு வடியக்கும் இருத்து கைகள் மற்கம் கடியக்கும் அன்கு கடியக்கும் அடியக்கு அன்குக்கும் கடியக்கும் அன்கும் கடியக்கும் அன்குக்கும் அன்கு கடியில் கடியக்கும் அன்குக்கும் கடியக்கும் கட்குக்கும் கடியக்கும் அன்கள் கடியக்குக்குக்கும் கடியக்குக்குக்கும் கட்குக்குக்குக்கும் கடியக்கும் கட்குக்குக்குக்கள் கடியக்குக்குக்குக்குக

சென்னன — 600 116. ஸ்ரீதேவி நாகாலபாக்கம், மனை என்.23, 3வது தெரு (விற்பனை பத்திரத்தில் 2வது தெரு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பினாட் என். எ2-ல் (கீழ்தன்)) உள்ள 600 சது அடி நிலத்தில் பிளிவுடாத பங்கு நிலந் 174 குதர அடி மற்றும் 302 குதர அடி நிலத்தில் பிளிவுடாத பங்கு நிலந் 174 குதர அடி மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுறிகளையும் உள்ளடக்கி உள்ளது. இந்த செரத்து சர்வே என்.403/4 பர்பட்ப மட்ட என்.302(பட்டாப்படி, சர்வே என்.403/4 பருதிய வாட்ட எல்லைக்கு உட்பட்டது.
சட்டப் பிளிவு 13-ன் உப பிளிவு -கள் கீழ், கால அவகாசம் உள்ளதால் ஈடுபெற்ற ஆஸ்றிகளை மீட்டுக் கொள்ள உள்ளதார்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
சட்டப் பிளிவு 13-ன் உப பிளிவு -கள் கீழ், கால அவகாசம் உள்ளதால் ஈடுபெற்ற ஆஸ்றிகளை மீட்டுக் கொள்ள உள்ளதார்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
சந்தவெளரு காரணத்திறகாகவும் இங்கு திட்டமிடப்பட்ட எலம் தோல்வியற்றான், ஈடுபெற்ற கடன் வழங்கியவர், பாதுகரப்பு நலன் கருதி தன்வியர் ஒப்பந்தத்தின் மூலம் விற்பனை செய்யலாம் என்று பெனதுமக்களுக்கு பெறுவது வடுக்கும் கட்டுக்கு மடித்துக்கப்படுகிறது.
விற்பனை செய்யப்பட உள்ள செரத்துக்கள் குறிபோன் இடி சுத்துக்கும் கட்டுக்குவக்கா இடுக்குவக்கா இதைகள் கூறியின் அது குறித்து எல்தார்கள் திரு சானேத்தன் தாதமியா (+01 544-645-651), திரு, விஜய் குவர் போற்றுக்கு கண்டிரிக்கப்படுகிறது.
கூறித்து எல்தார்கள் திரு சானேத்தன் தாதமியா (+01 544-645-651), திரு, விஜய் குவர் போனன் (+01 594-657-2624-613), திரு, கிலம்குகள் கூறியேல் (+01 504-672264-613) ஆதியோன திதக்க மற்றும் நிபந்தனைகளுக்கு கோட்டுக்கும் வடுக்கும் மற்றும் தியந்தனைகளுக்கு கோட்டி மற்றும் தியந்தனைகளுக்கு கிருக்கம் கால் பட்டுக்க மற்றும் தியந்தனைகளுக்கு கண்டிரிக்கம் மற்றும் தியந்தனைகளுக்கு மறைக்கான விளிவான விதிகள் மற்றும் தியந்தனைகளுக்கு கோட்டிருக்கப்படுக்கப் பாற்கப் பாற்கப்படுக்கால் அளிக்கப்படுக்கால் பள்ளைக்குக்கும் கண்டுக்கும் மறைக்கான விளிவான விதிகள் மற்றும் தியந்தில் கூறிக்கும் கூற்கர்கள் சாற்கம் காலக்கும் மறைக்குக்கும் கூறிக்கும் கூறிக்குற்கள் கூறிக்கும் கூறிக்குற்கும் கூறிக்கும் கூறிக்கும் கூறிக்கும் கூறிக்கும்

HATSUN AGRO PRODUCT LIMITED

NOTICE FOR LOSS OF SHARE CERTIFICATE

The following share certificates of the Company have been reported lost/misplaced and the holders/Claimants of the

said share certificates have requested the Company for issue of Duplicate Share Certificates/Transmision of Shares.

Notice is hereby given that the Company will proceed to issue Duplicate Share Certificates to the below mentioned

persons unless a Valid Objection is received by the Company within 15 days from the date of Publication of this notice.

FROM

215407538

69954853

thereafter no objection to the issue of duplicate share Certificates will be entertained from any person(s).

Any person(s) having objections to the issue of the duplicate share certificates should lodge his/her/their objection with

all supporting documents with the Company at its Registered Office within 15 days from the appearance of this notice

failing which the Company will proceed to issue Duplicate Share Certificate(s) to the persons mentioned above and

சுற்றறிக்கை எண். 17/2020, ஜூன் 15, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 33/2020 மற்றும் செப்டெம்பர் 28, 2020

தேதியிட்ட சுற்றறிக்கை எண். 39/2020 மற்றும் டிசம்பர் 31, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 10/2021 மற்றும்

ஜூன் 23, 2021 (கூட்டாக "எம்.சி.ஏ சுற்றறிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது]ன்படி, அஞ்சல் வாக்குச்சீட்டு

மின்வாக்களிப்பு முறை மூலம் உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுத்துக் கொள்

நிறுவணங்களுக்கு அறிவுறுத்தியது. நிறுவணங்கள் சட்டம், 2013 மற்றும் அதன் கீழுள்ள விதிமுறைகளுக்கு இணங்க

நிறுவனம் அல்லது வைப்புத்தொகை / வைப்புத்தொகை பங்கேற்பாளர்களுடன் மின்னஞ்ல் முகவரிகளை பதிவு செய்துள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் அஞ்சல் வாக்கு அறினிப்பை மின்னஞ்சல் மூலம் நிறுவனம் அனுப்பியுள்ளது

உறுப்பினர்களின் ஒப்புதல் / ஒப்புதலின்மையை பெறுவது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் மட்டுபே

மின்னணு முறையில் / அஞ்சல் வாக்குப் படிவம் மூலம் வாக்களிக்கும் வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 17, 2021

டெபாசிட்டரிகளுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத புதன்கிழமை, செப்டெம்பர் 22, 2021

வாக்குப்பதிவு துவங்கும் நாள் (தொலைவில் இருந்து மின்னணு முறையில் | புதன்கிழமை, செப்டெம்பர் 22, 2021

நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு திரு. கே.ஸ்ரீராம், பார்ட்னர், திருவாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி & கோ, நிறுவன

. அஞ்சல் வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு கம்பெனியின் இணையதளம் http://sundram.com/investors.php-ல் கிடைக்கும். இதே

அறிவிப்பு என்எஸ்டி எல் நிறுவனத்தின் இணையதளம் http://www.evoting.nsdl.com/-லும் வியாழக்கிழமை அக்டோபர் 21, 2021 வல

அஞ்சல் வாக்கெடுப்பு படிவம் மற்றும் தொலைவில் இருந்து மின்னனு வாக்குப்பதிவு ஆகியவற்றின் மீத

சந்தேகம் மற்றும் குறைகள் இருந்தால் அவற்றை பதிவாளர் மற்றும் பங்கு மாற்றுப் பிரதிநிதி, திரு.S.ஸ்ரீராம், துணை பொது மேலாளர், இண்டகிரேட்டட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், கென்சஸ் டவர்ஸ்,

மின்னணு முறையில் வாக்கெடுப்பு பற்றிய சந்தேகம் மற்றும் குறைகள் இருந்தால் அவற்றை பதிவிறக்க பிரிவான www.evoting.nsdl.com அல்லது இலவச தொலைபேசி எண் 1800–1020–990 மற்றும் 1800–22–44–30 அல்லது evoting@nsdl.co.ir

அஞ்சல் வாக்கெடுப்பு முடிவுகள் கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் இரண்டு வேலை நாட்களுக்குள் அறினிக்கப்படும் மற்றும் கம்பெனியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். முடிவுகள் ஸ்டாக் எக்சேஞ்சிற்கு அறிவிக்கப்படும் மற்று

சென்னை அவர்களை தபால் வாக்கெடுப்பு (மின்னனு வாக்குப்பதிவு) நேர்மையாகவும்

. எண்.1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017, தொலைபேசி எண்

நடக்கும். எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க, இந்த அஞ்சல் வாக்குச்சீட்டு தொடங்கப்படுகிறது

ஒளிவு மறைவின்றியும் நடத்துவதற்கு செயல்முறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

91-44-28140801-803. மின்னஞ்சல் : srirams@integratedindia.in_ல் கொடர்ப கொள்ளலாம்.

என்ற மின்னஞ்சலில் தெரிந்து கொள்ளலாம்.

உறுப்பினர்கள், கம்பெனியுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு

செய்த உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்த கடைசி நாள்

5000

DISTINCTIV NO. DISTINCTIVE

215408937

69959852

Phone: +91 44 2450 1622 Fax:+91 44 2450 1422. WEBSITE:www.hap.in; E-mail id: secretarial@hap.in

(CIN No.L15499TN1986PLC012747)

REGD OFFICE: DOMAINE, DOR NO.1/20A, RAJIV GANDHI SALAI(OMR) KARAPAKKAM, CHENNAI - 600 097.

nttp://www.kotak.com/en/bank-auctions.html and/or on https://bankauctions.in-ல் பார்வையிடலாம்

SL-NO FOLIO-NO CERT.NO. SHARES

10301

சென்னை – 600 116, ஸ்ரீதேவி நாகரலபாக்கம், மனை எண்.23, 3வது தெரு (விற்பனை பத்திரத்தில்

வருகின்றன. சாலைகள் மற்றும் பகுதிகளில் குடியிருப்பு தேங்காத மழைநீர் மழைநீர் வண்ணம் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி வடிய மண்டல அளவில் சிறப்பு செயல் கிட்டம் செய்யப்பட்டு தயார் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆகியவற்றுடன்

ங் கி ைணந் து

பருவமழைக்கான

முன்னேற்பாட்டு பணிகள்

மேற்கொள்ளப்பட்டு

நீர்வளத்துறை, வருவாய்த்து றை, நெடுஞ்சாலைத்துறை அமைப்புகள் ஆகியவற்றை ஒரு ங்கி ணைத்து முன் னேற் பாட்டு மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டு கடிதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பருவமழைக்கான முன் னேற் பாட்டு பணிகளை ஆய்வு செய்தல், வெள்ளத்தடுப்பிற்கு கேவையான மணல் தளவாட பொருட்கள், ஜே.சி.

NAME OF THE

SHAREHOLDER

RAJA SEKRAN S (DECEASED)

JANSIRANI R(CLAIMANT)

For HATSUN AGRO PRODUCT LIMITED

G.Somasundaram

Company Secretary & compliance officer.

காலை 9 மணி முதல் (இந்திய நேரப்படி)

PRARHAKARAN N

SULOCHANA C

அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலையில் உள்ளதை உறுதி வெள்ளநீர் செய்தல், கால்வாய்களில் தங்குதடையின்<u>றி</u> வடிகால்களில் தண்ணீர் உள்ள தாவரங்கள், செல்லுதல் மற்றும் குப்பைகள் கடலோர மாவட்டங்களில் ஆற்று முகத்துவாரங்களில் கட்டிட இல்லாமல் கழிவுகள் ஆகியவற்றை அடைப்ப இருப்பது ஆகிய பணிகளை பரு வ ம ை ழக்கு மேற்கொள்ள நீர்வளத்துறை அகற்ற என் ஜி னீ ய ர் க ள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருவாய்த்து றை, நெடுஞ்சாலைத்துறை, நிர்வாகத்துறை, மண்டல என்ஜினீயர்கள் உள்ளாட்சி அமைப்புகள், சென்னை குடிநீர் வடிகால்

கலைமை குழுக்கள் அமைத்து அனைத்து நீர்நி லைக ளையும் கண் காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேவையான அளவு தயார்

கனமழையின் போது 24 மணி நேரமும் மு றைப்பணிகளில் பணியாளர் அமர்த்தப்பட்டு நீர்த்தேக்கங்கள<u>்</u> மற்றும் நீர்நிலைகளில<u>்</u> நீர்வரக்கு, நீர் இருப்பை கண்காணித்து உடனுக்குடன் அலுவலர்களுக்கு தகவல் அனுப்ப என்ஜினீயர்கள் (செயல்) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர் சுற்றியுள்ள மற்றும் வெள்ள மாவட்டங்களில் அபாயத்தை வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் எடுக்க வேண்டிய முன் னேற்பாடு கள் சம்பந்தப்பட்ட து றை யி ன ரு டன் ரு வ ம ഞ முன்னேற்பாட்டிற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் ஆலோசனை குறித்து மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள<u>்</u> மேற்கொள்ளப்பட்டு இவ்வாறு வருகின்றன. அதில் கூறப்பட்டுள்ளது.

PUBLIC NOTICE

This is to inform the Public that our client Mr. K.K. RAMESH, Son of Late K.P. Kandaswamy and residing at No.15, Kongu Nagar, Mogappair Chennai - 600 037 is intending to nurchase a portion of the property being the Vacant Land situated at Chennai District, formerly Thiruvallur District. Ambattur Taluk, Athipattu Village Vanagaram Road, measuring an extent of Acre 0.49.42 Cents comprised in S.No.41/1, the property with an extent of Acre 0.102.55 Cents comprised in S.No.48/1, the property with an extent of Acre 0.86.48 Cents comprised in 48/2 the property with an extent of Acre 0.42 Cents comprised in S.No.52, the property an extent of Acre 0.86.48 Cents comprised in S.No.53 and the property an extent of Acre 0.175.44 Cents comprised in S.No.50, admeasuring an extent of Acre 5.42 Cents, as per the Extract from the Town Survey Land Register, New T.S.Nos.46, 50 & 157 from one M/s. SINDYA INFRASTRUCTURE DEVELOPMENT COMPANY PRIVATE LTD., having its registered office at 2nd Pottipatti Plaza, No 77 Nungambakkam High Road Nungambakkam, Chennai -600 034 who claims to be the absolute owner of the above said property. The owner of the property has claimed that there is a Road access with a width of 35 Feet on the Southern side and running from West to East with a total Length of 843 Feet with a Road Width of 35 Feet on the Southern side of the property through which our client will be having the access through the 35 Feet width road to the portion of the property which is going to be conveyed to our client. Any person/persons having any claim interest and/ or objection of any kind or nature whatsoever with regard to the above mentioned property including all claims by way of Sale, Exchange, Mortgage, Equitable Mortgage, Possession, License, Lease, Tenancy, Sub-Lease, Under Lease, Lien, Easement or otherwise whatsoever are hereby required to make the same known in writing to the undersigned with the documentary proof at their office in the below mentioned address within 15 days from the date of this advertisement by Registered Post Acknowledgment due. If no such claim / objection is received within the stipulated time, it shall be conclusively presumed that no such claim or demand exists and our client will proceed with the

> A.V.RADHA KRISHNAN, Advocate

purchase of the property and deal

with the same as per his wishes.

AVR Associates Advocates and Attorneys No.1, Wallers Lane, Mathaji Complex, Mount Road, Chennai - 600 002. H/P: 98400 47007. 044-42067007, 42073737.43320029

போர்ட் மோட்டார் கம்பெனியை முடுவதால் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கம்

அமைச்சர் அன்பரசன் தலைமையில் ஆய்வு

போர்ட் மோட்டார் கம்பெனி நடுத்தரத் முடலால் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் மோட்டார் கம்பெனி லாபகரமாகச் செயல்படாததால் அடுத்த ஆண்டு முதல் தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இக்கம்பெனியில் தொழிலாளர்களும், 2638 நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் பணியாளர்களும் மற்றும் 262பணிபுரிந்து வருகின்றனர்.

நேரடியாக இந்நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் சேர்ந்த பணியில் தமிழ்நாட்டைச<u>்</u> பெருநிறுவனங்களும், 200க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பொறுத்தமட்டில் நிறுவனங்களைப் தங்களது உற்பத்தியில் மட்டுமே விழுக்காடு போர்ட் மோட்டார் நிறுவனத்திற்கு மீதமுள்ள வழங்குகின்றன. விழுக்காடு இதர நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து வழங்குகின்றன. இந்நிலையில் குறு, சிறு நடுத்தரத்

தொழில் நிறுவனங்களுக்கு தாக்கம் குறித்து எதிர்பார்க்கப்படும் அறிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பர்சன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் தொழில் நடுத்தரத் நிறுவனங்க

ளுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் வரும்

காலங்களில் தங்களு டையெ வி யா பா ர யுக்திகளின் மூலம் பாதிப்புகளிலி ருந்து விரைவில் மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்படு தாகத் தெரி விக்க ட் ட து

இக்கூட்டத்தில் சுமார் 50 குறு, சிறு தொழில் நிறுவனங்களும் நடுத்தரத் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வி.அருண்ராய் தொழில் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Notice For loss of share certificates of TVS Motor Company Limited Distinctive no.

The public are hereby warned against purchasing or dealing in any way, with the above shard certificates. Any person who has/have any claim(s) in respect of the said share certificates should lodge such claim(s) with the company namely TVS Motor Company Limited, "Chaitanya", No. 12 Khader Nawaz Khan Road, Chennai, Tamil Nadu 600 006 (email id: icsta@scl.co.in) within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the legal heir will apply to IEPF for refund of shares.

Sujatha P. No. 1875, 31st Cross, 9th Main Banashankari 2nd Stage, Bangalore - 560070

This is a public announcement for information purposes only and is not a prospectus announcement and does not constitute an invitation or offer to acquire, purchase or subscribe to securities. Not for release, publication or distribution directly or indirectly, outside India.

PUBLIC ANNOUNCEMENT

DATA PATTERNS

DATA PATTERNS (INDIA) LIMITED

pursuant to a certificate of incorporation issued by the Registrar of Companies, Karnataka at Bangalore. Subsequent to the merger with our Erstwhile Subsidiary, the name of our Company was changed to "Data Patterns (India) Private Limited" and a fresh certificate of incorporation dated August 4, 2021 was issued by the Registrar of Companies, Tamil Nadu. Our Company was converted into a public limited company pursuant to a special resolution passed by our Shareholders at the extraordinary general meeting held on August 12, 2021 and the name of our Company was changed to Data Patterns (India) Limited. A fresh certificate of incorporation consequent upon conversion to a public limited company was issued by the Registrar of Companies on September 13, 2021. For details of change in name and Registered and Corporate Office of our Company, see "History and Certain Corporate Matters" on page 198 of the draft red herring prospectus dated September 20, 2021 ("DRHP").

Registered and Corporate Office: Plot H9, Fourth Main Road, SIPCOT IT Park, Siruseri, Chennai 603103, Tamil Nadu, India; Tel: +91 44 4741 4000 Website: www.datapatternsindia.com; Contact Person; Manyi Bhasin, Company Secretary and Compliance Officer; E-mail: manyi,bhasin@datapatterns.co.in Corporate Identity Number: U72200TN1998PLC061236

OUR PROMOTERS: SRINIVASAGOPALAN RANGARAJAN AND REKHA MURTHY RANGARAJAI

INITIAL PUBLIC OFFER OF UP TO I ●1 EQUITY SHARES OF FACE VALUE OF ₹2 EACH ("EQUITY SHARES") OF DATA PATTERNS (INDIA) LIMITED (THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [●] PER EQUITY SHARE (INCLUDING A SHARE PRÉMIUM OF ₹ [●] PER EQUITY SHARE) ("OFFER PRICE") AGGREGATING UP TO ₹ [●] MILLION (THE "OFFER") COMPRISING A FRESH ISSUE OF UP TO [●] EQUITY SHARES AGGREGATING UP TO ₹ 3000 MILLION BY OUR COMPANY (THE "FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO 6,070,675 EQUITY SHARES AGGREGATING UP TO ₹ [●] MILLION, COMPRISING UP TO 1.967.013 EQUITY SHARES BY SRINIVASAGOPALAN RANGARAJAN. UP TO 1.967.012 EQUITY SHARES BY REKHA MURTHY RANGARAJAN (THE "PROMOTER SELLING SHAREHOLDERS") AND UP TO 1.646.875 EQUITY SHARES BY THE PERSONS LISTED IN THE DRAFT RED HERRING PROSPECTUS (THE "INDIVIDUAL SELLING SHAREHOLDERS" AS DEFINED BELOW) (THE PROMOTER SELLING SHAREHOLDERS. THE OTHER SELLING SHAREHOLDERS AND THE INDIVIDUAL SELLING SHAREHOLDERS COLLECTIVELY, THE "SELLING SHAREHOLDERS", AND SUCH EQUITY SHARES OFFERED BY THE SELLING SHAREHOLDERS, THE "OFFERED SHARES") (SUCH OFFER FOR SALE BY THE SELLING SHAREHOLDERS, THE "OFFER FOR SALE" AND TOGETHER WITH THE FRESH ISSUE, "THE

OUR COMPANY, IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGERS, MAY CONSIDER A PRIVATE PLACEMENT OF UP TO [●] EQUITY SHARES FOR CASH CONSIDERATION AGGREGATING UP TO ₹ 600 MILLION ("PRE-IPO PLACEMENT"). THE PRE-IPO PLACEMENT WILL BE AT A PRICE TO BE DECIDED BY OUR COMPANY IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGERS AND THE PRE-IPO PLACEMENT. IF ANY WILL BE UNDERTAKEN PRIOR TO FILING OF THE RED HERRING PROSPECTUS WITH THE ROC. IF THE PRE-IPO PLACEMENT IS COMPLETED. THE FRESH ISSUE SIZE WILL BE REDUCED TO THE EXTENT OF

THE FACE VALUE OF EQUITY SHARES IS ₹ 2 EACH. THE OFFER PRICE IS [●] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT SHALL BE DECIDED BY OUR COMPANY. IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGERS ("BRLMS"). AND WILL BE ADVERTISED IN [•] EDITIONS OF [•], AN ENGLISH NATIONAL DAILY NEWSPAPER, [•] EDITIONS OF [•], A HINDI NATIONAL DAILY NEWSPAPER AND [•] EDITIONS OF [●], A TAMIL DAÎLY NEWSPAPER (TAMIL BEING THE REGIONAL LANGUAGE OF TAMIL NADU, WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED) EACH WITH WIDE CIRCULATION. AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/ OFFER OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO BSE LIMITED ("BSE") AND VATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE", AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") FOR THE PURPOSE OF UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES IN ACCORDANCE WITH THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS)

REGULATIONS, 2018, AS AMENDED (THE "SEBITCDR REGULATIONS"). In case of any revision in the Price Band, the Bid/ Offer Period will be extended by at least three additional Working Days after such revision in the Price Band, subject to the total Bid. Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or similar circumstances, our Company, in consultation with the BRLMs, for reasons to be recorded in writing, extend the Bid/ Offer Period for a minimum of three Working Days, subject to the Bid/ Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band and the revised Bid/ Offer Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice, and also by indicating the change o the respective websites of the BRLMs and at the terminals of the Syndicate Members and by intimation to the Designated Intermediaries and the Sponsor Bank, as applicable

The Offer is being made, in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended ("SCRR") read with Regulation 31 of the SEBI ICDR Regulations. The Offer is being made through the Book Building Process in terms of Regulation 6(1) of the SEBI ICDR Regulations wherein not more than 50% of the Offer shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") (the "QIB Portion") provided that our Company, in consultation with the BRLMs, may allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which one-third shall be reserved for domestic Mutual Funds only, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the Net QIB Portion. Further 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to Mutual Funds only and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIB Bidders (other than Anchor Investors) including Mutual Funds, subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to QIBs. Further, not less than 15% of the Offer shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Bidders and not less than 35% of the Offer shall be available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received from them at or above the Offer Price. All potential Bidders (except Anchor Investors) are required to mandatorily utilise the Application Supported by Blocked Amount ("ASBA") process providing details of their respective ASBA accounts and UPLID (in case of RIBs), if applicable, in which the corresponding Bid Amounts will be blocked by the Self Certified Syndicate Banks ("SCSBs") or by the Sponsor Bank under the UPI Mechanism, as applicable. Anchor Investors are not permitted to participate in the Offer through the ASBA process. For details, see "Offer Procedure" on page 336 of the DRHP

This public announcement is made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBLICDR Regulations to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, an initial public offer of its Equity Shares pursuant to the Offer and has filed the DRHP with the Securities and Exchange Board of India ("SEBI") on September 21, 2021.

Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with SEBI shall be made available to the public for comments, if any, for period of at least 21 days, from the date of filing by hosting it on the website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges i.e., BSE at www.bseindia.com, NSE at www.nseindia.com, respectively and the websites of the BRLMs, i.e. JM Financial Limited at www.jmfl.com and IIFL Securities Limited at www.iiflcap.com, respectively. Our Company hereby invites the public to give comments on the DRHP filed with SEBI on September 21, 2021 with respect to disclosures made therein. The members of public are requested to send a copy of the comments sent to SEBI, to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLMs at their respective addresses mentioned below. All comments must be received by our Company and/or the BRLMs and/or the Company Secretary and Compliance Officer of our Company in relation to the Offer on or before 5:00 p.m. on the 21st day from the aforesaid date of filing the DRHP with SEBL

Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have not been recommended or approved by the SERL not does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the DRHP. Specific attention of the investors is invited to "Risk Factors" on page 34 of the DRHP. Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be made after the red herring prospectus ("Red Herring Prospectus") has been filed with the RoC and

must be made solely on the basis of such Red Herring Prospectus as there may be material changes in the Red Herring Prospectus from the DRHP. The Equity Shares, when offered, through the Red Herring Prospectus, are proposed to be listed on BSE and NSE.

For details of the main objects of the Company as contained in its Memorandum of Association, see "History and Certain Corporate Matters" on page 198 of the DRHP.

The liability of the members of the Company is limited. For details of the share capital and capital structure of the Company and the names of the signatories to the memorandum and the number of shares subscribed for by them see "Capital Structure" on page 75 of the DRHP.

🖊 JM FINANCIAL

JM Financial Limited 7th Floor, Cnergy, Appasaheb Marathe Marg Prabhadevi Mumbai 400 025 Maharashtra, India Tel: +91 22 6630 3030 E-mail: datapatterns.ipo@jmfl.com Investor Grievance E-mail: grievance.ibd@jmfl.com

Website: www.imfl.com Contact Person: Prachee Dhuri

Place: Chennai, Tamil Nadu

Date : September 22, 2021

SEBI Registration No.: INM000010361

10th Floor, IIFL Centre, Kamala City, Senapati Bapat Marg Lower Parel (West) Mumbai 400 013 Maharashtra, India Tel: +91 22 4646 4600

IIFL Securities Limited

E-mail: datapatterns.ipo@iiflcap.com Investor Grievance E-mail: ig.ib@iiflcap.com Website: www.iiflcap.com Contact Person: Devendra Maydeo/Nishita Mody

SEBI Registration No.: INM000010940

IIFL SECURITIES

Maharashtra, India Tel: +91 22 4918 6200

Lal Bahadur Shastri Marg

C-101, 1st Floor

Vikhroli (West)

247 Park

Mumbai 400 083 E-mail: datapatterns.ipo@linkintine.co.in Investor Grievance E-mail: datapatterns.ipo@linkintine.co.in Website: www.linkintime.co.in Contact Person: Shanti Gopalkrishnan

SEBI Registration No.: INR000004058

REGISTRAR TO THE OFFER

LINKIntime

Link Intime India Private Limited

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

BOOK RUNNING LEAD MANAGERS TO THE OFFER

For DATA PATTERNS (INDIA) LIMITED On behalf of the Board of Directors

Company Secretary and Compliance Officer

DATA PATTERNS (INDIA) LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offer of its Equity Shares and has filed the DRHP with SEBI on September 21, 2021. The DRHP is available on the websites of SEBI at www.sebi.gov.in, website of the Stock Exchanges i.e., BSE at www.bseindia.com, NSE at www.nseindia.com, respectively and BRLMs, i.e. JM Financial Limited at www.jmfl.com

and IIFL Securities Limited at www.iiflcap.com, respectively. Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see the section titled "Risk Factors" on page 34 of the DRHP. Potential investors should not rely on the DRHP filed with SEBI for making any investment decision. The Equity Shares have not been and will not be registered under the U.S. Securities Act of 1933 (the "U.S. Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable U.S. state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold outside the United States in offshore transactions in reliance on Regulation S and the applicable laws of each jurisdictions where such offers and sales are made. There will be no public offering of the Equity Shares in

கம்பெனியின் இணையதளம் http://sundram.com/investors.phpலும் வெளியிடப்படும். சுந்தரம் ஃபாணனர்ஸ் லிமிடெட்டிற்கா ஆர்.திலீப்குமா துணை தலைவர் – நிதி & நிறுவன செயலாள 23.09.2021

மின்னஞ்சல் : investorshelpdesk@sfl.co.in | www.sundram.com பதினோராவது அஞ்சல் வாக்கு பற்றிய அறிவிப்பு நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 108, 110 மற்றும் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014ன் விதி 20 மற்றும் 22 மற்றும் செரி [பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள்] விதிகள், 2015, விதி 44ன் படி, செப்டெம்பர் 16, 2021 தேதியிட்ட அஞ்சல் வாக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அயிட்டங்களுக்கு நேஷணல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) வழங்கிய மின்னணு வழிமுகைளில் (தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு) வாக்களிப்பதன் மூலம் நிறுவன உறுப்பினர்களின் ஒப்புதல் கோரப்படுகிறது. கோனிட்–19 தொற்று நோயால் ஏற்பட்ட தொற்று நோய் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தலை தனி! இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போதைய சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், (எம்.சி.ஏ) வெளியிட்ட ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட

சுந்தரம் ஃபாணனர்ஸ் லிமிடெட் பதிவு பெற்ற அலுவலகம் . 98A, 7வது தளம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை -600 004 தொலைபேசி : +91 - 44 – 28478500 | தொலைநகல் : +91 - 44 - 28478510

PLACE CHENNAL

Date: 22.09.2021